



SG Digital

Singtel Dash
பயன்பாட்டு
வழிமுறைகள்





Dash


உங்களுக்குத் தெரியுமா?

Singtel Dash என்பது உங்களது அனைத்து வகைக் கட்டண, வாழ்க்கைப்பாணித் தேவைகளுக்கும் பயன்படும் கைப்பேசிய் பண்ப்பையாகும். நீங்கள் உள்ளூரில் அல்லது வெளியூரில், கடையில் அல்லது இணையத்தில், பாதுகாப்பாகவும் எளிதாகவும் பணம் செலுத்தலாம். உங்கள் கைப்பேசி கொண்டு பொருள் வாங்கவும், உணவுண்ணவும், பயணம் செய்யவும், பணம் அனுப்பவும் Dash-ஐப் பதிவிறக்கம் செய்யுங்கள்.


படிநிலை 1

உங்கள் கைப்பேசியில் Singtel Dash செயலியை நிறுவுங்கள்

ஆப்பிள் ஆப் ஸ்டோர் 
அல்லது கூகல் பிளே
ஸ்டோர்  சென்று,
Singtel Dash செயலியைப்
பதிவிறக்கம் செய்யுங்கள்.



1. ஐஓஎஸ் பயன்படுத்துவோர், செயலியைப் பதிவிறக்கம் செய்ய **GET** மீது தட்டுங்கள்




2. அண்ட்ராய்ட் பயன்படுத்துவோர், செயலியைப் பதிவிறக்கம் செய்ய **Install** மீது தட்டுங்கள்.

படிநிலை 2

Singtel Dash சேவைக்குப் பதிவு செய்யுங்கள்


3 எளிய படிநிலைகளுடன் பதிவைப் பூர்த்தி செய்யுங்கள்:




பதிவு செய்வதற்கு உங்களது Singtel Dash செயலியை இயக்கி, 'Sign Up' மீது தட்டுங்கள்.



1. படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்புகள்.




2. உங்களது 6-இலக்க PIN எண்ணை அமைத்திடுங்கள். தொடர் வரிசை எண்களை (123456) அல்லது அதே எண்களைப் (333333) பயன்படுத்தாதீர்கள்.




3. மீதி விவரங்களைப் பூர்த்தி செய்தி, பரிந்துரை / சலுகைக் குறியீட்டை (இருந்தால்) உள்ளிடுங்கள்.




Singtel Dash ஐப் பயன்படுத்திப் பணம் செலுத்த, பணம் நிரப்பி, QR குறியீட்டை ஒளிவருடுங்கள்




1. உங்களது Singtel Dash கணக்கில் பணம் நிரப்ப, முகப்புத் திரையில் 'Top-Up' தேர்ந்தெடுங்கள்.



2. நீங்கள் விரும்பும் பணம் நிரப்பல் முறைகளைத் தேர்ந்தெடுத்து, பணம் நிரப்பலுக்கான படிநிலைகளின்படி செய்யுங்கள்.



3. QR குறியீட்டை ஒளிவருடிப் பணம் செலுத்துவதற்கு, முகப்புத் திரையிலுள்ள இளஞ்சிவப்பு பொத்தான் மீது தட்டுங்கள்.



4. வணிகரின் பெயரையும் பரிவர்த்தனை தொகையையும் சரிபார்த்த பிறகு பணம் செலுத்துங்கள்.

*மற்ற பணம் நிரப்பல் முறைகளில் உங்கள் வங்கிக்கணக்கு மூலமான eNETS, 7-லெவன், AXS உள்ளடங்கும். மேல்விவரம் அறிய dash.com.sg பாருங்கள்.

இணையப் பாதுகாப்புக் குறிப்புகள்

- அனுமதியற்ற பயன்பாட்டைத் தடுக்க, உங்கள் சாதனத்தில் வலுவான மறைச்சொல்லைப் பயன்படுத்துங்கள்
- உங்களது PIN எண்ணை அல்லது OTP மறைச்சொல்லை யாரிடமும் வெளியிடாதீர்கள்.
- பழக்கமில்லாத அல்லது சந்தேகத்திற்குரிய இணையத்தளங்களில் தனிப்பட்ட, நிதி அல்லது கடன்பற்று அட்டை விவரங்களை வெளியிடாதீர்கள்.

நன்றி: உள்ளடக்கத்தை வழங்கியோர் Dash



முக்கியமான இணைப்புகளைச் செய்ய உங்களுக்கு உதவுகிறோம்



ஏனெனில் நீங்கள் இணைந்திருக்கும்போது வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும்

மூத்தோருக்கான மின்னிலக்கமயமாதல் திட்டம், நீங்கள் மின்னிலக்கப் பயணத்தைத் தொடங்க உதவும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள துணை புரியும் இணைய வளங்களையும் கேளிக்கையான கற்றல் அங்கங்களையும் இத்திட்டம் வழங்குகிறது.

மேலும் அறிய



go.gov.sg/SeniorsGoDigital



6377 3800



info@sdo.gov.sg

